

Tamil Murli Quiz 16-06-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

சேவையில் வெற்றி பேற வேண்டும் என்றால் எந்த ஒரு முக்கிய குணம் வேண்டும்?

- A. ☐ சக்தி
- B. ☐ சகிப்புத்தன்மை
- C. ☐ அன்பு
- D. ☐ மகிழ்ச்சி

Q.2) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

குஷி மற்றும் பதவிக்கான ஆதாரம் _____ ஆகும்.

- A. ☐ முயற்சி
- B. ☐ பாக்கியம்
- C. ☐ படிப்பு
- D. ☐ யோகத்தின் மூலம் கிடைக்கும் சேமிப்பு

Q.3) சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:

படிப்பின் பொருட்டு பாபா என்ன என்ன கூறினார்?

- A. ☐ உயிருள்ளவரையும் கற்க வேண்டும் மற்றும் கற்பிக்க வேண்டும்
- B. ☐ யார் எந்த அளவு படிக்கிறார்களோ அந்த அளவு அவருக்கு குஷியும் இருக்கும்.
- C. ☐ இந்த படிப்பினால் உயர்ந்தவர் ஆகிறீர்கள்
- D. ☐ யாருடைய அதிர்ஷ்டத்தில் இருக்கிறதோ அவர்களுடைய மனம் படிப்பில் ஈடுபடுகிறது
- E. ☐ கற்பப்பவர்கள் மற்றும் கற்பிப்பவர்கள் உயர்ந்த பதவியை அடைகிறார்கள்

Q.4) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

யார் குழந்தைகள் ஆவார்கள்?

- A. ☐ கற்பப்பவர்கள் மற்றும் கற்பிப்பவர்கள்
- B. ☐ தந்தையிடம் முற்றிலும் உண்மையாக இருப்பவர்கள்
- C. ☐ யார் சேவையில் ஆஜராக இருக்கிறார்களோ
- D. ☐ மாயையினை வென்றவர்கள்

Q.5) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

பாபா எந்த ஈடுபாடு அமைந்து இருக்கும் குழந்தைகளுக்கு மகிமை செய்கிறார்?

- A. ☐ தந்தை போல் ஆன்மீக சேவை செய்கிறவர்.
- B. ☐ கற்பப்பவர்கள் மற்றும் கற்பிப்பவர்கள்
- C. ☐ தன்னைப் போல் பிறரை மாற்றுபவர்
- D. ☐ பாவ கணக்கை முடிக்க முயற்சி செய்பவர்

Q.6) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

செய்தியை அனைவருக்கும் அளிக்க வேண்டும். நான் எந்த அளவிற்கு செய்தியை வழங்கும் தூதராகி உள்ளேன் என்று தங்களது மனதையே கேளுங்கள். எந்த அளவிற்கு அநேகரை எழுப்புவீர்களோ அந்த அளவிற்கு பரிசு கிடைக்கும். ஒரு வேளை நான் எழுப்புவதில்லை என்றால் அவசியம் _____. பிறகு எனக்கு அந்த அளவிற்கு உயர்ந்த பதவியோ கிடைக்காது.

- A. ☐ நான் இன்னும் தூதராகவில்லை
- B. ☐ எந்த பதவியையும் அடைய மாட்டேன்
- C. ☐ எங்கோ உறங்கி இருக்கிறேன்
- D. ☐ சதியுகத்திற்கு செல்ல முடியாது

Q.7) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
சத்யுகத்தில் _____ இருப்பார்கள். பிறகு மெல்ல மெல்ல விருத்தி அடைவார்கள்.

- A. ☐ 108
- B. ☐ 16,108
- C. ☐ 9 லட்சம்
- D. ☐ 2 கோடி

Q.8) சரியா? தவறா?

விஞ்ஞானிகளுக்கு விஞ்ஞானத்தின் கர்வம் எவ்வளவு இருக்கிறது. வெகுதூரமாகச் சென்று ஆகாயத்தையும் கடலையும் பார்க்க விரும்புகிறார்கள். இதில் எந்த ஒரு நன்மையுமே இல்லை என்று தந்தை கூறுகிறார். வீணாக விஞ்ஞானத்தின் கர்வம் கொண்டவர்கள் தங்கள் மூளையைக் கெடுத்து கொண்டிருக்கிறார்கள்

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.9) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
எப்பொழுதும் ஊக்கத்துடன் இருப்பதற்காக என்ன செய்ய வேண்டும்?

- A. ☐ தினமும் சார்ட் சரி பார்க்கவும்
- B. ☐ தினமும் தனிமையில் அமர்ந்து தனக்குத் தானே உரையாடுங்கள்
- C. ☐ உயர்த்ததிலும் உயர்ந்த நடிகள் என்ற மமதை இருக்கட்டும்
- D. ☐ சாந்தியின் சக்தியை அனுபவம் செய்ய வேண்டும்

Q.10) சரியா? தவறா?

அமைதிக்காகத் தான் செல்கிறார்கள். ஆனால் அமைதியின் கடலோ ஒரு தந்தையே ஆவார். வேறு யாரிடமும் இந்த பொருள் கிடையாது. அப்படியும் குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் ஒலித்து கொண்டே இருக்க வேண்டும் - படைப்பவர் மற்றும் படைப்பை அறிந்து கொள்வது - இது ஞானம் ஆகும்

- A. ☐ சரி
- B. ☐ தவறு